

SSI-இன் கொள்கைகள்

SSI-இன் இந்த அடிப்படைக் கொள்கைகள், எந்தவொரு டிஜிட்டல் அடையாளச் சூழமைப்பும் பயன்படுத்தக்கூடிய நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. எந்தவொரு நிறுவனமும் தனது டிஜிட்டல் அடையாளச் சூழமைப்பின் நிர்வகிப்புக் கட்டமைப்பிற்குள் இந்தக் கொள்கைகளைப் பொருத்திச் செயல்படுத்தலாம், ஆனால் அவற்றை முழுமையாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். அந்தந்தச் சட்ட எல்லைக்குப் பொருந்தக்கூடிய அதிகாரப்பூர்வச் சட்டங்கள் மட்டுமே SSI கொள்கைகளை வரம்பிவிடக்கும்.

1. பிரதிநிதித்துவப்படுத்துதல்

மனித, சட்டம் சார்ந்த, இயற்கையான, இயற்பொருளான அல்லது டிஜிட்டல் வடிவலான எந்த ஒரு அமைப்பு/நபருக்கும் SSI சூழமைப்பு பயனளிக்கிறது.

2. இடைச்செயலம்

திறந்தநிலை, பொது மற்றும் உரிமைத் தொகை அற்ற தரநிலைகளை எந்த வகையிலும் பயன்படுத்தி, எந்தவொரு தரப்புக்குமான டிஜிட்டல் அடையாளத் தரவைப் பிரதிநிதித்துவப்படுத்த, பரிமாற்றிக்கொள்ள, பாதுகாக்க, பத்திரப்படுத்த மற்றும் சரிபார்க்க SSI சூழமைப்பு உதவுகிறது.

3. பன்முனைப்படுத்துதல்

எந்தவொரு டிஜிட்டல் தரப்பின் டிஜிட்டல் அடையாளத் தரவையும் பிரதிநிதித்துவப்படுத்த, கட்டுப்படுத்த அல்லது சரிபார்க்க, மையப்படுத்தப்பட்ட எந்தவொரு அமைப்பையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் SSI சூழமைப்புக்கு இல்லை.

4. கட்டுப்பாடு மற்றும் முகமை

தனது அடையாளம் தொடர்பாக இயற்கை, மனித அல்லது சட்டப்பூர்வ உரிமைகளைக் கொண்டிருக்கும் தரப்புகள் (*"அடையாள உரிமைதாரர்கள்"*), தங்கள் டிஜிட்டல் அடையாளத் தரவின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும், தனிநபர்கள், நிறுவனங்கள், சாதனங்கள், மென்பொருள் உள்ளிட்ட தாங்கள் விரும்பும் எந்தவொரு முகவர்கள் மற்றும் காப்பாளர்களுக்கும் இந்தக் கட்டுப்பாட்டை நிர்வகிக்கும் அதிகாரத்தை வழங்குவதற்குமான திறப்பாட்டை SSI சூழமைப்பு வழங்குகிறது.

5. பங்கேற்றல்

SSI சூழமைப்பில் அடையாள உரிமைதாரர்கள் எவரும் பங்கேற்க வேண்டும் என்கிற அவசியமில்லை.

6. சமத்துவமும் ஒருங்கிணைப்பும்

SSI சூழமைப்பானது தனது நிர்வாக வரம்பெல்லையில் உள்ள உரிமைதாரர்களிடையே பாரபட்சம் காட்டுவதில்லை, எவரையும் விலக்குவதில்லை.

7. பயன்படுத்தன்மை, அணுகல் தன்மை மற்றும் சூரான தன்மை

அடையாள உரிமைதாரர்களுக்காக, முகவர்கள் மற்றும் பிற SSI கூறுகளைப் பயன்படுத்தும் திறப்பாட்டையும் அணுகல் தன்மையும் SSI சூழமைப்பு அதிகரிக்கிறது, அதே சமயம் பயனர் அனுபவத்தையும் சூரானதாகத் திகழச் செய்கிறது.

8. நகர்திறன்

அடையாள உரிமைதாரர்கள் தங்கள் விரும்பும் முகவர்களுக்கோ பிற அமைப்புகளுக்கோ தங்கள் டிஜிட்டல் அடையாளத் தரவின் நகலை நகர்த்துகின்ற அல்லது மாற்றிக்கொடுக்கும் திறப்பாட்டை SSI சூழமைப்பு கட்டுப்படுத்தாது.

9. பாதுகாப்பு

அடையாள உரிமைதாரர்கள் தங்கள் டிஜிட்டல் அடையாளத் தரவை நிலையான இடத்திலும் நகர்வின்போதும் பாதுகாப்பாக வைத்திருக்கவும், தங்கள் அடையாளங்காட்டிகள் மற்றும் மறைகுறியாக்கச் சாவினைக் கட்டுப்படுத்தவும், அனைத்துத் தொடர்பாடல்களுக்கும் இருமுனை மறைகுறியாக்கத்தைப் பயன்படுத்தவதற்கும் வேண்டிய திறப்பாடுகளை SSI சூழமைப்பு வழங்குகிறது.

10. சரிபார்க்கக்கூடிய தன்மை மற்றும் நம்பகத்தன்மை

அடையாள உரிமைதாரர்கள் தங்களுடைய டிஜிட்டல் அடையாளத் தரவின் நம்பகத்தன்மையைச் சரிபார்ப்பதற்கு உரிய ஆதாரத்தை வழங்கக்கூடிய திறப்பாட்டை SSI சூழமைப்பு வழங்குகிறது.

11. தனியுரிமையும் குறைந்தபட்ச வெளிப்படுத்தலும்

அடையாள உரிமைதாரர்கள் தங்கள் டிஜிட்டல் அடையாளத் தரவின் தனியுரிமையைப் பாதுகாக்கவும், எந்தவொரு குறிப்பிட்ட தொடர்பாடலுக்கும் தேவையான குறைந்தபட்ச அடையாளத் தரவை மட்டுமே பகிரவும் அனுமதிக்கும் திறப்பாடுகளை SSI சூழமைப்பு வழங்குகிறது.

12. வெளிப்படைத்தன்மை

SSI சூழமைப்பின் முகவர்களும் பிற கூறுகளும் எவ்வாறு செயல்படுகின்றன என்பதற்கு அடிப்படையாகத் திகழும் ஊக்கமளிப்புகள், விதிமுறைகள், கொள்கைகள் மற்றும் நிரல்களைப் புரிந்துகொள்ளத் தேவையான தகவலை எளிதாக அணுகவும் சரிபார்க்கவும் வேண்டிய திறப்பாடுகளை அடையாள உரிமைதாரர்களுக்கும் சம்பந்தப்பட்ட பிற முக்கியத் தரப்பினருக்கும் SSI சூழமைப்பு வழங்குகிறது.

இந்த ஆவணம், இந்தக் கொள்கைகளை மேற்பார்வையிடும் தரப்பு என்ற முறையில் Sovrin Foundation முன்மொழிந்தபடி, உலகளாவிய SSI

சமூகத்தின் உறுப்பினர்கள் உருவாக்கியதாகும்.

இந்தப் படைப்பு [Creative Commons Attribution-ShareAlike 4.0](https://creativecommons.org/licenses/by-sa/4.0/) பன்னாட்டு உரிமத்தின்கீழ் உரிமம் பெற்றிருக்கிறது.

இந்த ஆவணம் [Sovrin Foundation](#) அமைப்பால் பராமரிக்கப்படுகிறது. மேலும் இந்த ஆவணத்தை [Sovrin Utility Governance Framework](#) –லும், [Sovrin Ecosystem Governance Framework](#) -லும் சேர்த்துக்கொள்வதற்கு [Sovrin Board of Trustees](#) –ஆல் ஒப்புதலளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணத்தின் தற்போதுள்ள சமூகப் படைப்பின் பதிப்புக் குறித்த உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் – இதை எல்லோரும் அணுகமுடியும்.

இந்த SSI கொள்கைகளைத் தொடர்ந்து மேம்படுத்தும் பணியில் பங்களிக்க விரும்பினால், [Sovrin Governance Framework Working Group Meeting](#) பக்கத்தைப் பார்க்கவும்.

© 2020 by Sovrin Foundation.

இந்தப் படைப்பு [Creative Commons Attribution-ShareAlike 4.0](#) பன்னாட்டு உரிமத்தின்கீழ் உரிமம் பெற்றிருக்கிறது.

SSI கொள்கைகளை ஆதரித்துத் துணை நிற்போர்::

